



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2463/05 - 2025 නොවැම්බර් මස 17 වැනි සඳුදා - 2025.11.17
2463/05 ஆம் இலக்கம் - 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்கேவி பபேசுவா ஹிமாலி பர்ணாந்து ஆகிய எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், 2026, சனவரி 01 ஆம் திகதி முதல் செயல்வலுப்பெறும் வகையில், பெறுமதிசேர் வரி தொடர்பில் இவ் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான படிவத்துடன், சகல பதிவுசெய்யப்பட்ட ஆட்களினாலும் வழங்கப்பட வேண்டிய வரி விலைப்பட்டியல் படிவம் மற்றும் விபரக்குறிப்புக்கள் தொடர்பில் இக் கட்டளை மூலம் உரியவாறு குறிப்பிடப்படுகின்றது.

தேவைக்கேற்ப, ஆணையாளர் நாயகம் இந்தப் படிவத்தையும் விபரக்குறிப்புகளையும் அவ்வப்போது திருத்தலாம்.

ருக்கேவி பபேசுவா ஹிமாலி பர்ணாந்து,
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,
கொழும்பு 02,
2025, நவம்பர் 13.

வரி விலைப்பட்டியல் விபரக்குறிப்பு

1. தலைப்பு

- 1.1 இவ்விபரக்குறிப்புக்களின்படி வழங்கப்படும் ஒவ்வொரு விலைப்பட்டியலையும் "வரி விலைப்பட்டியல்" என்று தெளிவாகப் பெயரிடப்படல் வேண்டும்.
- 1.2 தலைப்பு தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில், தடித்த கறுப்பிலான அல்லது ஹைலைட் செய்யப்பட்ட எழுத்தினைப் (highlighted text) பயன்படுத்தி ஆவணத்தின் முகப்பில் தென்படக் கூடியவாறு இடப்படல் வேண்டும்.



2. பெறுமதி சேர் வரி (VAT) பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்குனர் தொடர்பான விபரங்கள்

2.1 வரி விலைப்பட்டியலின் இடது பக்கமேல் மூலையில் வழங்குநர் தொடர்பாக கீழ் குறிப்பிடப்பட்ட தகவல்கள் குறிப்பிடப்படவேண்டும். அதாவது:

- அ. வழங்குநரின் வரிக்கான பதிவு இலக்கம் (வரி செலுத்துநர் அடையாள இலக்கம் - TIN) ;
ஆ. வழங்குநரின் பெயர் ;
இ. வழங்குநரின் முகவரி ;
ஈ. தொலைபேசி இலக்கம் ;

3. பெறுமதி சேர் வரி (VAT) பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கொள்வனவாளர் தொடர்பான விபரங்கள்

3.1 வரி விலைப்பட்டியலில் வலது பக்க மேல் மூலையில் கொள்வனவாளர் தொடர்பான கீழ் குறிப்பிடப்பட்ட தகவல்கள் குறிப்பிடப்படவேண்டும். அதாவது :

- அ. கொள்வனவாளரின் வரிக்கான பதிவு இலக்கம் (வரி செலுத்துநர் அடையாள இலக்கம் - TIN) ;
ஆ. கொள்வனவாளரின் பெயர் ;
இ. கொள்வனவாளரின் முகவரி.
ஈ. தொலைபேசி இலக்கம் ;

4. விலைப்பட்டியலின் விபரங்கள்.

4.1 வரி விலைப்பட்டியலில் குறைந்தபட்சம் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்:

அ. விலைப்பட்டியல் தொடர் இலக்கம் -

அனைத்து பதிவுசெய்யப்பட்ட ஆட்களும் விலைப்பட்டியலில் தொடர் இலக்கத்தினைக் குறிப்பிடும் போது பின்வரும் மாதிரியினை கடைப்பிடிக்க வேண்டும்:

YYMMM_QQQQ_XXXXX, இதன் போது:

- i. “YY” என்பது விலைப்பட்டியல் வழங்கப்பட்ட ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களைக் குறிக்கிறது;
- ii. “MMM” என்பது விலைப்பட்டியல் வழங்கப்பட்ட மாதத்தின் ஆங்கிலப் பெயரின் முதல் மூன்று எழுத்துக்கள் கெபிடல் (capital) எழுத்துக்களில் குறிப்பிடப்படுகின்றது;
- iii. “QQQQ” என்பது கிளைகள், பிரிவுகள், அலகுகள், நிகழ்ச்சித் திட்டங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்ற பல்வேறு நிறுவன உருவகங்களை அடையாளங்காணப் பயன்படுத்தப்படும் எழுத்து மற்றும் இலக்கங்களைக் கொண்ட ஒரு குறியீடாகும்.
- iv. “XXXXX” என்பது எழுத்துக்களோ அல்லது சின்னங்களோ இல்லாத விலைப்பட்டியலின் தொடர் இலக்கம்.
- v. மேலே உள்ள கட்டாய இலக்கங்கள், எழுத்துக்கள் மற்றும் சின்னங்கள் உட்பட, விலைப்பட்டியலின் தொடர் இலக்கம், நாற்பது (40) எழுத்துகளுக்கு விஞ்சாது இருக்க வேண்டியதுடன் அதில் இடைவெளிகளையும் (space) கொண்டிருக்கக்கூடாது.

உதாரணம் : 2025 ஒற்றோபர் மாதம், கிளை 03 (BRO3) இனால் வழங்கப்பட்ட முதலாவது வரி விலைப்பட்டியலின் தொடர் இலக்கம் பின்வருமாறு இருக்க வேண்டும்:

25OCT_BRO3_1

- ஆ. விலைப்பட்டியல் திகதி - விலைப்பட்டியல் வழங்கப்பட்ட திகதி MM/DD/YYYY (மாதம் /திகதிஆண்டு)
வடிவத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
- இ. வழங்கல் இடம் - பொருட்கள் அல்லது சேவை வழங்கல் மேற்கொள்ளப்பட்ட இடம்.

- ஈ. வழங்கல் திகதி - பொருட்கள் அல்லது சேவை வழங்கப்பட்ட திகதி MM/DD/YYYY வடிவத்தின் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
- உ. வழங்கல் தொடர்பான விபரங்கள் - வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பான தெளிவான விபரங்கள்.
- ஊ. அளவு அல்லது பரிமாணம் - வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளில் அளவீடு செய்ய முடியுமான அளவு.
- எ. வழங்கலின் பெறுமதி - சதப் பெறுமானமின்றி இலங்கை ரூபாக்களில் (ரூபா) குறிப்பிட வேண்டியதுடன் அதில் உள்ளடக்கப்பட வேண்டியது :
- i. செலுத்தப்பட வேண்டிய தேறிய தொகை (பெறுமதிசேர் வரி (VAT) தவிர்த்து);
 - ii. அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT);
 - iii. பெறுமதி சேர் வரி (VAT) உட்பட மொத்தப்பெறுமதி.
 - iv. மொத்தப்பெறுமதி சொற்களின் மூலம்.
- ஏ. கொடுப்பனவு முறை - ரொக்கம், வங்கி பரிமாற்றம், காசோலை, கிரெடிட்/டெபிட் கார்டு, மொபைல் கட்டணம் அல்லது இணையவழிக் கொடுப்பனவு எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

5. வழங்கல் தொடர்பான மேலதிக தகவல்கள் .

5.1 பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பில் உரிய தகவல்கள் இருப்பின் வழங்குநர் குறிப்பிடல் வேண்டும்.

6. விலைப்பட்டியல் வழங்கல் மற்றும் விபரத்திரட்டுக்களை பேணுதல்.

6.1 வரி விலைப்பட்டியலின் மூலப் பிரதியினை பெறுநருக்கு (கொள்வனவாளருக்கு) வழங்கப்படல் வேண்டும்.

6.2 வழங்கப்பட்ட வரி விலைப்பட்டியலின் பிரதியினை, வழங்குநர் வைத்திருக்க வேண்டும்.

6.3 விலைப்பட்டியல் வழங்கப்பட்ட வரிவிதி காலப்பகுதி நிறைவடைந்தது தொடக்கம் குறைந்தபட்சம் ஐந்து (5) வருட காலங்கள் வழங்குநர் மற்றும் கொள்வனவாளரினால் வரி விலைப்பட்டியலை வைத்திருக்க வேண்டும்.

6.4 பெறுமதி சேர் வரி (VAT) சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மற்றும் கணக்காய்வுத் தேவைகளுக்கு அமைய அவ் விபரத்திரட்டுக்களின் பிரதிகளை பாதுகாக்கக்கூடியவாறு மற்றும் அவ் விபரத்திரட்டுக்களின் பிரதிகளுக்கு பிரவேசிப்பதற்கு அதன் ஆரம்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

6.5 வரி விலைப்பட்டியலில் விசேடமாக பெறுமதி சேர் வரி (VAT) இற்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மாத்திரம் உள்ளடக்கப்பட வேண்டும்.

7. வரி விலைப்பட்டியலுக்கான கோரிக்கையின் செல்லுபடியாகும் தன்மை

7.1 ஒரு பதிவுசெய்யப்பட்ட ஆள், வரி விதிக்கக்கூடிய வழங்கல் தொடர்பான வரி விலைப்பட்டியலுக்கான எழுத்து மூலக் கோரிக்கையை, வழங்கல் திகதியில் இருந்து பதினான்கு நாட்களுக்குள் செய்திருந்தால், அந்த வழங்கல் குறிப்பிட்ட கொள்வனவாளருக்கு செய்யும் அனைத்து வரிவிதிக்கக்கூடிய வழங்கல்களுக்கும், அந்தக் கோரிக்கை செல்லுபடியாகும் என்று கருதப்படும்.

7.2 இதற்கமைய, இரு தரப்பினருக்கும் இடையே இதேபோன்ற எதிர்கால கொடுக்கல் வாங்கல்களுக்காக மேலதிக எழுத்துமூலக் கோரிக்கை தேவையில்லை.

4A

I கொடுக்க : (I) சேடி - இலங்கைப் பூர்வாங்கிய சமூகத்தின் நிர்வாகம் - 2025.11.17
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2025.11.17

8. மாதிரி வரி விலைப்பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி விலைப்பட்டியல்

விலைப்பட்டியல் திகதி :

விலைப்பட்டியல் இல.:

வழங்குநரின் TIN:
வழங்குநரின் பெயர்:
முகவரி:

தொலைபேசி இல.:

கொள்வனவாளரின் TIN:
கொள்வனவாளரின் பெயர்:
முகவரி:

தொலைபேசி இல.:

விநியோக திகதி:

வழங்கல் இடம்:

மேலதிக தகவல்கள் ஏதேனும் இருப்பின்:

குறிப்பு	பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பான விபரங்கள்	அளவு	அலகு விலை	பெ. சே. வரி தவிர்ந்த பெறுமதி (ரூபா.)
வழங்கலின் மொத்த பெறுமதி:				
பெ.சேர். வரி தொகை (வழங்கல் மொத்த பெறுமதியின் 18%)				
பெ. சேர். வரி உள்ளடங்கலாக மொத்த தொகை:				

மொத்த தொகை (எழுத்தில்) :

கொடுப்பனவு முறை :

EOG 11 - 0124

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.